

---

Shri Matribhuminutyashtakam The Motherland – A Hymn of Homage

ஸ்ரீ மாத்ரு'பூ<sup>4</sup>மிநுத்யஷ்டகம்

Document Information

---

Text title : Matribhumi Nutyashtakam

File name : mAtRRibhUminutyaShTakam.itx

Category : deities\_misc, stotra, aShTaka

Location : doc\_deities\_misc

Proofread by : Manish Gavkar

Latest update : April 12, 2026

Send corrections to : sanskrit at cheerful dot c om

---

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

**Please help to maintain respect for volunteer spirit.**

---

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

---

April 12, 2026

*sanskritdocuments.org*

---

---

Shri Matribhuminutyashtakam The Motherland – A Hymn of Homage

---

ஸ்ரீ மாத்ரு<sup>3</sup>பூ<sup>4</sup>மிநுத்யஷ்டகம்

---



ஸ்ரீவிஷ்ணுர்மமஜீவநைகஸரணே ப்<sup>3</sup>ரஹ்மா ஸுதோ மே ப்ரிய:

பெளத்ரோ மே ஸஸிபூ<sup>4</sup>ஷ்ண: புரஹ்ரோ மா பை<sup>4</sup>ஷ்ட போ<sup>4</sup> ! பா<sup>4</sup>ரதா: ! | (\*)

யூயம் தாத்<sup>3</sup>ரு<sup>3</sup>ஸவம்ஸஜா மம ஸுதா பா<sup>4</sup>வைக்யபோ<sup>3</sup>தோ<sup>4</sup>ஜ்ஜ்வலா:

இத்யாகோ<sup>4</sup>ஷ்ணஸாவிநீம் ப<sup>4</sup>க<sup>3</sup>வதீம் ஸ்ரீமாத்ரு<sup>3</sup>பூ<sup>4</sup>மிம் ப<sup>4</sup>ஜே || 1 ||

(1) I adore the Holy Motherland, which has been proclaiming as it were, through centuries and millenniums, as follows :- The Lord Visnu is the sole refuge of my life. His beloved son Brahmadeva, the creator is dear to me and there lives in the heights of the snowy mountain Himalaya, His grandson Sri Rudra, with the crescent moon adorning his head. Fear not O Bharateeyas! You are all my children, born in such an illustrious family, with your hearts beating in unison for the eternal glory of the Motherland.

(\*)பெளத்ரோ மே ஸ ஸுதா<sup>3</sup>ஸிவ: புரஹ்ரோ மா பை<sup>4</sup>ஷ்ட போ<sup>4</sup> ! பா<sup>4</sup>ரதா: ! || இதி பாடா<sup>2</sup>ந்தரம் ||

ஸ்ரீவேதா: <sup>3</sup>ஸம்ரு<sup>3</sup>தயஸ்ச ஸாஸ்த்ரநிசயோ மாமேவ ஸம்ஸேவிதும்

ராஜந்த்யத்ர ஸுபூததி<sup>3</sup>வ்யசரிதாநுத்<sup>3</sup>போ<sup>3</sup>த<sup>4</sup>யந்த: ஸதா<sup>3</sup> |

தஸ்மாச்சோ<sup>2</sup>கமரம் விஹாய நிதராம் ஸேவத்<sup>4</sup>வமார்யா: ப்ரஜா: ! (\*)

இத்யாகோ<sup>4</sup>ஷ்ணஸாவிநீம் ப<sup>4</sup>க<sup>3</sup>வதீம் ஸ்ரீமாத்ரு<sup>3</sup>பூ<sup>4</sup>மிம் ப<sup>4</sup>ஜே || 2 ||

(2) I adore the Holy Motherland, which has been proclaiming as it were, through centuries and millenniums, as follows :- The Holy Vedas, Smritis and the various Sastras bequeathed to you by the generations of yore are still flourishing here to teach and guide you in your onward march and place before you all the examples of great heroes, heroines and makers of your history and tradition, heroes and heroines who have led a life divine on earth. Arise my children, shedding once for all the sorrows of slavery and bondage to aliens and take your proud place on earth as free people in the comity of nations.

முக்த்வா ஸோகமலீமஸம் ப்ரதிலவம் ஸேவத்<sup>4</sup>வமார்யா: ப்ரஜா: ! இதி பாடா<sup>2</sup>ந்தரம் ||

(\*)

நாஹம் கேவலம்ரு<sup>3</sup>த்திகோபலமயீ பூ<sup>4</sup>ரஸ்மி, நோ வை ஜடா<sup>3</sup>,

கா<sup>3</sup>ங்க<sup>3</sup>ம் வாரி மதீ<sup>3</sup>யமேவ ஜநநீஸ்தந்யாத்மகம் நிஸ்துலம் । (\*)

தஸ்மாதே<sup>3</sup>வ நரா: ஸுராஸுரக<sup>3</sup>ண மாம் மாதரம் மந்வதே

இத்யாகோ<sup>4</sup>ஷணஸாலிநீம் ப<sup>4</sup>க<sup>3</sup>வதீம் ஸ்ரீமாத்ரு<sup>4</sup>மிம் ப<sup>4</sup>ஜே ॥ 3 ॥

(3) I adore the Holy Motherland, which has been proclaiming as it were, through centuries and millenniums, as follows :- I am no inert, inanimate Earth, earthy, composed of mere mud, clay and stones. I am a living, pulsating spirit. The waters of the Ganga flowing through my expanse are the matchless milk of rejuvenation, providing nourishment for the body and the soul. Verily for that reason, the gods, men and others revere me as their Mother.

(\*)கா<sup>3</sup>ங்க<sup>3</sup>ம் வாரி மதீ<sup>3</sup>யமேத்ர ஜநநீது<sup>3</sup>க<sup>3</sup>தா<sup>4</sup>த்மகம் நிஸ்துலம் ॥ இதி பாடா<sup>2</sup>ந்தரம் ॥

கஸ்மீராந்த<sup>4</sup>ரவித<sup>3</sup>ி<sup>3</sup>ர்ப<sup>4</sup>கேரலஜநா வாங்கா<sup>3</sup>ஸ்ச வா மத்<sup>3</sup>ரகா: <sup>3</sup> ! (\*)

நாபீ<sup>4</sup>தே<sup>3</sup>ஷு ஜநிங்க<sup>3</sup>தாஸ்து ஸததம் ஜாநீத போ<sup>4</sup> ! ஸத்தமா: ! !

ஸா<sup>5</sup>ஹம் பா<sup>4</sup>ரத்யு<sup>4</sup>மிரேவ ஸரணம் புண்யாய மோக்ஷாய வ:

இத்யாகோ<sup>4</sup>ஷணஸாலிநீம் ப<sup>4</sup>க<sup>3</sup>வதீம் ஸ்ரீமாத்ரு<sup>4</sup>மிம் ப<sup>4</sup>ஜே ॥ 4 ॥

(4) I adore the Holy Motherland, which has been proclaiming as it were, through centuries and millenniums, as follows :- Harken, ye good men and women fortunate to be born in the lap of BHARATAMĀTA, whether it be in Kashmir, Andhra Pradesh, Punjab, Maharashtra, Kerala, Vanga or Madra. Understand this well-My children, that the land of the Bharata is the one refuge and source of merit and deliverance for all.

கஸ்மீராந்த<sup>4</sup>ரவித<sup>3</sup>ி<sup>3</sup>ர்ப<sup>4</sup>கேரலஜநா வாங்கா<sup>3</sup>ஸ்ச வா ஸிந்து<sup>4</sup>கா: <sup>3</sup> ! இதி பாடா<sup>2</sup>ந்தரம் ॥ (\*)

சாதூர்வர்ண்யபுதா ஜிநேந்த<sup>3</sup>ரபத<sup>2</sup>கா: <sup>3</sup> ஸிக்கா<sup>2</sup> முநீந்த<sup>3</sup>ராநுகா: <sup>3</sup> !

க்ரு<sup>3</sup>ஸ்சீநார்யமுஹம்மதீ<sup>3</sup>யமதா போ<sup>4</sup> ! பாரஸீகாத<sup>3</sup>ய: ! !

ஸர்வே மத்பியபா<sup>3</sup>ந்த<sup>4</sup>வா: ஸுக்ரு<sup>3</sup>திநோ த<sup>4</sup>ர்மாத்த<sup>4</sup>வநீநாத<sup>4</sup>வகா: <sup>3</sup>

இத்யாகோ<sup>4</sup>ஷணஸாலிநீம் ப<sup>4</sup>க<sup>3</sup>வதீம் ஸ்ரீமாத்ரு<sup>4</sup>மிம் ப<sup>4</sup>ஜே ॥ 5 ॥

(5) I adore the Holy Motherland, which has been proclaiming as it were, through centuries and millenniums, as follows:- The adherents of the social system of Chaturvarnya (Sanatanis), the followers of Mahavira Jina, of Guru Nanak, the followers of the Lord Buddha, of the Lord Jesus Christ, the followers of the religion of AL-ISLAM, of Arya Samaj, the followers of Zarathustra, of Baha-ullah etc; living for centuries on this holy land in Peace and Contentment are all my CHILDREN, without doubt, wedded to the ideals of

DHARMA conducive to the peaceful co-existence of all. In spite of external differences, bear it in mind and forget not that all of you, wishing well for your Motherland are indeed 'Bhārateeyas' to the core fortunate in having found birth on My soil and therefore mutual Kith and Kin and blessed ones on that account.

பா<sup>4</sup>ஸ்வச்<sup>2</sup>ப<sup>4</sup>ரஹிமாலயோஜ்ஜ்வலமணிப்ரோத்<sup>3</sup>யச்<sup>2</sup>ரோபூ<sup>4</sup>ஷ்ணம்

பாராவாரவிஹாரவீசிவிலஸந்மஞ்ஜீரஜ<sup>2</sup>ங்காரிணீம் | (\*)

தே<sup>3</sup>வீம் பா<sup>4</sup>ரதமாதரம் முஹூரஹோ ! ரக்ஷந்து மாம் புண்யதா<sup>3</sup>ம்

இத்யாகோ<sup>4</sup>ஷ்ணஸாவிநீம் ப<sup>4</sup>க்<sup>3</sup>வதீம் ஸ்ரீமாத்ரு<sup>4</sup>மிம் ப<sup>4</sup>ஜே || 6 ||

(6) I adore the Holy Motherland, which has been proclaiming as it were, through centuries and millenniums, as follows :- I am the Meritorious Goddess Motherland whose head-dress is the lofty immaculate snowclad Himalayas. The music of the waves of the Indian Ocean (where three seas mingle) sound as the jingling of my anklets. I call upon you my children, to remain ever alert in my service and defence.

(\*)பாராவாரவிஹாரவீசிவிலஸந்மஞ்ஜீரஸிஞ்ஜாக<sup>2</sup>நாம் || இதி பாடா<sup>2</sup>ந்தரம் ||

லோகா: ஸந்து நிராமயா:, ப்ரதிக்<sup>3</sup>ரு<sup>3</sup>ஹம் ஸ்பூ<sup>2</sup>ர்ஜந்து த<sup>4</sup>ர்மாண்யதோ<sup>2</sup>,

அஸ்து ஸ்வஸ்திமதீ<sup>2</sup> நிரீ<sup>2</sup>திரகி<sup>2</sup>லா ஸம்பந்நஸஸ்யா<sup>5</sup>வநி: |

ஸ்ரேய:ஸ்ரேணிஜூ<sup>4</sup>ஷோ ப<sup>4</sup>வந்து த<sup>4</sup>ரணீ<sup>2</sup>பாலா: ப்ரஜா: ஸந்ததம்

இத்யாகோ<sup>4</sup>ஷ்ணஸாவிநீம் ப<sup>4</sup>க்<sup>3</sup>வதீம் ஸ்ரீமாத்ரு<sup>4</sup>மிம் ப<sup>4</sup>ஜே || 7 ||

(7) I adore the Holy Motherland, which has been proclaiming as it were, through centuries and millenniums, as follows :- May all the peoples of the world be free from trouble and turmoil. May charity, goodwill and compassion flow towards all beings. May righteousness prevail everywhere in each hearth and home. May the world of ours be free from insecurity, internal and external. May the rulers and the ruled strive for and achieve the highest goals of prosperity all-round. The world is one. This is a fact. Let us become conscious of it and live up to this unity. A spiritual religion of humanity is the hope of the future. -Sri Aurobindo

ஸஞ்ஜாதோ ஹி ! யுதி<sup>4</sup>ஷ்ஷடி<sup>2</sup>ர: புநரஸௌ பீ<sup>4</sup>மாக்<sup>3</sup>ரஜ: பாண்ட<sup>3</sup>வோ

ராஷ்ட்ரோ<sup>5</sup>யம் ப்ரப<sup>3</sup>லோ ப<sup>4</sup>வேதி<sup>3</sup>தி ஸ யோ நாஜீ<sup>3</sup>க்<sup>3</sup>ணஞ்ஜீவநம் |

தச்<sup>2</sup>ரீ<sup>2</sup>பூஜ்யமஹாத்மகா<sup>3</sup>ந்தி<sup>4</sup>பத<sup>2</sup>கா<sup>3</sup> பூ<sup>4</sup>யாஸ்த போ<sup>4</sup> ! ஸுப்ரஜா: ! (\*)

இத்யாகோ<sup>4</sup>ஷ்ணஸாவிநீம் ப<sup>4</sup>க்<sup>3</sup>வதீம் ஸ்ரீமாத்ரு<sup>4</sup>மிம் ப<sup>4</sup>ஜே || 8 ||

(8) I adore the Holy Motherland, which has been proclaiming as it were, through centuries and millenniums, as follows :- O My children! be advised to tread the path shown by

the illustrious MAHATMA GANDHI, (Sri Mohandas Karamchand Gandhi) the most venerable father of the nation, who strove all his life for the consolidation of the nation. That inspiring leader was indeed the great YUDHISTHIRA-AJATASHATRU DHARMA-RĀJA of the Epic reborn, strong and steady in the cause of (Satya, Ahimsa) righteousness and he braved all odds and strove to the end of his life to make this your country, strong, free and united as of yore.

(\*)தச்சீ<sup>2</sup>ரீமோஹநதா<sup>3</sup>ஸகா<sup>3</sup>ந்தி<sup>4</sup>பத<sup>2</sup>கா<sup>3</sup> பூ<sup>4</sup>யாத போ<sup>4</sup> ! ஸுப்ரஜா: ! இதி பாடா<sup>2</sup>ந்தரம்  
||

ஸ்ரீமாத்ரு'பூ'மேரேதத்<sup>3</sup> வை புண்யம் தி<sup>3</sup>வ்யாநுஸாஸநம் |

ஸ்ருத்வாவதா<sup>4</sup>ர்ய பூ<sup>4</sup>யாஸ்த த<sup>4</sup>ந்யா பா<sup>4</sup>ரதபூ<sup>4</sup>ஸுதா: ! ||

Thus reverberates the irrepressible voice of Mother Bharath, through time and space, across the hills and dales, oceans and mountains. Let the Message pass through and Echo from your hearts and voices too and inspire your lives. And let the splendours of Bharat's past be reborn in the realisation of her imminent future with the help and blessings of her living soul. Overgrow your small egoistic personalities and become worthy children of our Mother Bharath, fulfil your duties with honesty and rectitude, and always keep cheerful and confident with a steady trust in the Divine's Grace.

மாத்ரு'பூ'மிருதிம் நித்யம் ய: படே<sup>2</sup>த்<sup>3</sup> ப<sup>4</sup>க்தியூர்வகம் |


ஸோ<sup>5</sup>வஸ்யம் மாத்ரு'பூ'ஸேவாரதோ பூ<sup>4</sup>த்வா ஸுக<sup>2</sup>ம் வ்ரஜேத் ||

Anyone who recites this Hymn of Homage to Bharata Bhumi with devotion shall be a dedicated son of the soil and live at peace with himself.


வந்தே<sup>3</sup> பா<sup>4</sup>ரதமாதரம் |

Encoded and proofread by Manish Gavkar

---

——  
*Shri Matribhuminutyashtakam The Motherland – A Hymn of Homage*

pdf was typeset on April 12, 2026

——  
Please send corrections to [sanskrit@cheerful.com](mailto:sanskrit@cheerful.com)

